



914

भारत का राजपत्र
The Gazette of India
இந்திய அரசிதழ்

असाधारण

EXTRAORDINARY

சிறப்பிதழ்

भाग XV अनुभाग 1

Part XV Section 1

பகுதி XV பிரிவு 1

प्रधिकार प्राकाशित

PUBLISHED BY AUTHORITY

அதிகாரத்துடன் வெளியிடப்பட்டது

नई दिल्ली, सूक्वार, 26 ऐपरल 1996 / 1918 शक

New Delhi, Friday, 26th April 1996

புது தில்லி, 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை

Ministry of Law, Justice and Company Affairs

(Law Department)

New Delhi, the 26th April 1996

சட்ட, நீதி மற்றும் நிறும அலுவல்கள் அமைச்சகம்
(சட்டத்துறை)

புது தில்லி, 26, ஏப்ரல் 1996

The translation in Tamil of the Destruction of Records Act, 1917 (5 of 1917), The Haj Committee Act, 1959 (51 of 1959), The National Highways Act, 1956 (48 of 1956), The Armed Forces (Emergency Duties) Act, 1947 (15 of 1947), The Copy Rights Act, 1957 (14 of 1957), The Muslim Women (Protection of Rights of Divorce) Act, 1986 (25 of 1986), The Bankers' Books Evidence Act, 1891 (18 of 1891), The Antiquities and Art Treasures Act, 1972 (52 of 1972), The Bonded Labour System (Abolition) Act, 1976 (19 of 1976), The Interest Act, 1978 (14 of 1978), The Disputed Elections (Prime Minister and Speaker) Act, 1977 (16 of 1977) are hereby Published under the authority of the President and shall be deemed to be the authorised translations thereof in Tamil under clause (a) of section 2 of the Authoritative Texts (Central Laws) Act, 1973 (50 of 1973).

பதிவணங்களை அழித்தல் சட்டம், 1917 (5/1917), ஹஜ் குழுச் சட்டம், 1959 (51/1959), தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், 1956 (48/1956), ஆயுதப்படையினர் (நெருக்கடி நிலைக்கடமைகள்) சட்டம், 1947 (15/1947), பதிப்புரிமைச் சட்டம், 1957 (14/1957), முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 (25/1986), வங்கியர் கணக்குப் புத்தகங்கள் சாட்சியச் சட்டம், 1891 (18/1891), தொல்பொருள்கள் மற்றும் கலைக்கருவூலங்கள் சட்டம், 1972 (52/1972), கொத்தடிமை வேலைமுறை (ஒழிப்பு) சட்டம், 1976 (19/1976), வட்டிச் சட்டம், 1978 (14/1978), மறுத்து வாதிடப்படும் (தலைமை அமைச்சர் மற்றும் பேரவைத்தலைவர்) தேர்தல்கள் சட்டம், 1977 (16/1977) ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின்படி இதன்மூலம் வெளியிடப்படுகின்றன. அதிகார உறுதிபெற்ற வாசகங்கள் (மையச் சட்டங்கள்) சட்டம், 1973 (50/1973) இன் பிரிவு 2 இன் கூறு (அ) வின்படி இவையே தமிழில் அதிகார உறுதிபெற்ற வாசகங்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

PRICE: Rs. 60.00

முஸ்லீம் பெண்கள் (மணமுறிவு மீதான உரிமைகள் பாதுகாப்புச்)
சட்டம், 1986

[சட்ட எண் 25/1986]

[1986, மே 19]

தங்கள் கணவர்களால் மணமுறிவு செய்யப்பட்டுள்ள அல்லது அவர்களிடமிருந்து மணமுறிவு பெற்றுள்ள முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அல்லது அதற்கு விளைவுறுவான பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்குமான ஒரு சட்டம்.

இந்தியக் குடியரசின் முப்பத்து ஏழாம் ஆண்டில் நாடாளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாக :—

1. (1) இந்தச் சட்டம், முஸ்லீம் பெண்கள் (மணமுறிவு மீதான உரிமைகள் பாதுகாப்புச்) சட்டம், 1986 என்று வழங்கப்பெறும். குறுத்தலைப்பும் அளவுகையும்

(2) இது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக, இந்தியா முழுவதிலும் அளவிதிற்கும்.

2. இந்தச் சட்டத்தில், தறுவாயின் தேவை வேறானாலன்றி,—

(அ) “மணமுறிவான பெண்” என்பது, முஸ்லீம் சட்டப்படி மணம் செய்யப்பட்டு, முஸ்லீம் சட்டத்திற்கு இணங்க தன்னுடைய கணவரால் மணமுறிவு செய்யப்பட்டுள்ள அல்லது அவரிடமிருந்து மணமுறிவு பெற்றுள்ள ஒரு முஸ்லீம் பெண் என்று பொருள்படும் ;

(ஆ) “இதாத் காலஅளவு” என்பது, ஒரு மணமுறிவான பெண்ணைப் பொறுத்தவரை,—

(i) அவள் மாதவிலக்குக்கு உட்பட்டவளாயிருப்பின், மணமுறிவுத் தேதிக்குப் பின்னர் மூன்று மாதவிடாய்கள்,

(ii) அவள் மாதவிலக்குக்கு உட்படாதவளாயிருப்பின், அவளது மணமுறிவிற்குப் பின்னர், மூன்று மதிநிலை மாதங்கள், மற்றும்

(iii) அவளது மணமுறிவுக் காலத்தில் அவள் கருவுற்றிருப்பின், மணமுறிவுக்கும், அவளது குழந்தைப்பேறு அல்லது அவளது கர்ப்பத்தின் முடிவுறுத்தம், இவற்றில் எது முந்தியதோ அதற்கும் இடையேயுள்ள காலஅளவு

என்று பொருள்படும் ;

(இ) “குற்றவியல் நடுவர்” என்பது, மணமுறிவான பெண் குடியிருக்கிற பகுதியில் குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டம், 1973இன்படி அதிகாரத்தைச் செலுத்துகிற ஒரு முதல்வகுப்புக் குற்றவியல் நடுவர் என்று பொருள்படும் ;

(ஈ) “வகுத்துரைக்கப்பட்ட” என்பது, இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்.

3. (1) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், மணமுறிவான ஒரு பெண்,—

(அ) இதாத் காலஅளவிற்குள் அவளுடைய முன்னாள் கணவனால் செய்யப்பட்ட வேண்டியதும் கொடுக்கப்படவேண்டியதுமான தகுமான மற்றும் நியாயமான ஏற்பாட்டிற்கும் வாழ்க்கைப் பொருளுதவிக்கும், மணமுறிவுக் காலத்தில் முஸ்லீம் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மகர் பிற சொத்துக்கள்.

(ஆ) அவளது மணமுறிவிற்கு முன்னர் அல்லது பின்னர் அவளுக்குப் பிறந்த குழந்தைகளை அவள் தாளாகவே பேணி வளர்த்து, முறையே அத்தகைய குழந்தைகளின் பிறந்த தேதிகளிலிருந்து இரண்டு ஆண்டுக்கால அளவிற்கு அவளுடைய முன்னாள் கணவனால் செய்யப்பட்ட வேண்டியதும், கொடுக்கப்பட வேண்டியதுமான தகுமான மற்றும் நியாயமான ஏற்பாட்டிற்கும் வாழ்க்கைப் பொருளுதவிக்கும்,

- (இ) முஸ்லீம் சட்டப்படி அவளது திருமணக் காலத்தில் அல்லது அதன் பின்னர் எந்தக் காலத்திலும் அவளுக்குக் கொடுக்கப்பட்ட வேண்டியதாக உடன்பட்ட மகர் அல்லது மணக் கொடையின் பணத்தொகைக்குச் சமமான ஒரு தொகைக்கும்,
- (ஈ) திருமணத்திற்கு முன்னர் அல்லது திருமணக் காலத்தில் அல்லது அவளது திருமணத்திற்குப் பின்னர் அவளுடைய உறவினர்களாலோ நண்பர்களாலோ அல்லது கணவனாலோ அல்லது கணவனின் உறவினர்கள் அல்லது அவரது நண்பர்கள் எவராலுமோ அவளுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்திற்கும்,

உரிமைக்கொண்டவள் ஆவாள்.

(2) மணமுறிவான ஒரு பெண்ணுக்கு அவளுடைய மணமுறிவின் பேரில், தகுமானதும் நியாயமானதுமான ஏற்பாடு மற்றும் வாழ்க்கைப் பொருளுதவி அல்லது உரிய மகர் அல்லது மணக்கொடை செய்யப்படாத விடத்து அல்லது கொடுக்கப்படாதவிடத்து அல்லது உட்பிரிவு (1) இன் கூறு (ஈ)இல் சட்டப்பட்ட சொத்துக்கள் ஒப்புவிக்கப்படாதவிடத்து, அவள் அல்லது அவளது சார்பாக, அவளால் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட எவர் ஒருவரும், நேர்வுக்கேற்ப, அத்தகைய ஏற்பாடு மற்றும் வாழ்க்கைப் பொருளுதவி, மகர் அல்லது மணக் கொடையைக் கொடுப்பதற்கான அல்லது சொத்துக்களை ஒப்புவிப்பதற்கான ஓர் ஆணைக்காக ஒரு குற்றவியல் நடுவருக்கு விண்ணப்பம் செய்யலாம்.

(3) மணமுறிவான ஒரு பெண்ணால் உட்பிரிவு (2)இன்படி ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, குற்றவியல் நடுவர்,—

(அ) போதிய வருவாய் உடையவரான அவளுடைய கணவர், அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தகுமானதும் நியாயமானதுமான ஏற்பாடு மற்றும் வாழ்க்கைப் பொருளுதவியை இதரத் காலஅளவிற்குள் செய்வதற்கு அல்லது கொடுப்பதற்குத் தவறிவிட்டார் அல்லது அதைப் புறக் கணித்து விட்டார் என்று, அல்லது

(ஆ) மகர் அல்லது மணக்கொடையின் பணத்தொகைக்குச் சமமான ஒரு தொகை கொடுக்கப்படவில்லை என்று அல்லது உட்பிரிவு (1)இன் கூறு (ஈ) இல் சட்டப்பட்ட சொத்துக்கள் அவளிடம் ஒப்புவிக்கப்படவில்லை என்று,

தெளிவுறக்காண்பாராயின் மணமுறிவான பெண்ணின் தேவைகள், அவளது திருமணத்தின்போது அவளால் துய்க்கப்பட்ட வாழ்க்கைத் தரம், அவளுடைய முன்னாள் கணவரின் வருவாய் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பொருத்தமானது மற்றும் முறையானது என்று தாம் தீர்மானிக்கலாகும், தகுமானதும் நியாயமானதுமான ஏற்பாட்டையும் வாழ்க்கைப் பொருளுதவியையும் மணமுறிவான பெண்ணுக்குக் கொடுக்குமாறு அவளுடைய முன்னாள் கணவரைப் பணிக்கிற ஓர் ஆணையை அல்லது, நேர்வுக்கேற்ப, மணமுறிவான பெண்ணுக்கு அத்தகைய மகர் அல்லது மணக்கொடையைக் கொடுப்பதற்கான அல்லது உட்பிரிவு (1)ன் கூறு (ஈ)இல் சட்டப்பட்ட சொத்துக்களை ஒப்புவிப்பதற்கான ஓர் ஆணையை விண்ணப்பத்தை முன்விட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் பிறப்பிக்கலாம்:

வரம்புரையாக.—சொல்லப்பட்ட காலஅளவிற்குள் அந்த விண்ணப்பத்தைத் தீர்வு செய்வது நடைமுறையில் இயலாதது என அந்தக் குற்றவியல் நடுவர் காண்பாராயின், அவர், காரணங்களைப் பதிவு செய்து, சொல்லப்பட்ட கால அளவிற்குப் பின்னர் அந்த விண்ணப்பத்தைத் தீர்வு செய்யலாம்.

(4) உட்பிரிவு (3) இன்படி எந்த நபருக்கு எதிராக ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோ அந்த நபர் போதிய காரணமின்றி அந்த ஆணைக்கு இணங்கி நடக்கத் தவறுவாராயின், அந்தக் குற்றவியல் நடுவர், குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டம், 1973 இன்படி அபராதங்களை விதிப்பதற்கு வகைசெய்யப்பட்டுள்ள முறையில் கொடுபடவேண்டிய வாழ்க்கைப் பொருளுதவி அல்லது மகர் அல்லது மணக்கொடைத் தொகையினை வசூலிப்பதற்கான ஓர் அதிகார ஆணையைப் பிறப்பிக்கலாம்; மற்றும் அந்த அதிகார ஆணையை நிறைவேற்றியதற்குப் பின்னர் கொடுக்கப்படாது எஞ்சியுள்ள பணத்தொகை முழுவதுக்குமாக அல்லது பகுதிக்காக, அத்தகைய நபரின் எதிர்வாதத்தைக்கேட்டு மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் வகையங்களின்படி சுமத்தப்படும் ஓராண்டு வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்கு, அல்லது முன்னதாகவே கொடுக்கப்படு மாயின் அதுவரையில், சிறைத்தண்டனைக்கு உட்படுத்தி, அத்தகைய நபருக்குத் தீர்ப்புத் தண்டனை அளிக்கலாம்.

4. (1) இந்தச் சட்டத்தின் மேலே கண்ட வகையங்களில் அல்லது வாழ்க்கைப் அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது பொருளுதவி எவ்வாறிருப்பினும், ஒரு மணமுறிவான பெண் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இதர கால அளவிற்குப் பின்னர் தன்னைப் பேணிக்கொள்வதற்கு இயலாதிருக்கிறார் என்று ஒரு குற்றவியல் நடுவர் தெளிவுறக் காணுமிடத்து அவருடைய மரணத்திற்குப் பின்பு அவருடைய உறவினர்களில் முஸ்லீம் சட்டத்தின்படி அவளது சொத்தினை மரபுவழிப் பெற உரிமை கொண்டிருப்பவர்களை, அந்த மணமுறிவான பெண்ணின் தேவைகள், அவளது திருமணத்தின்போது அவளால் துய்க்கப்பட்ட வாழ்க்கைத்தரம் அத்தகைய உறவினர்களின் வருவாய் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பொருத்தமானது மற்றும் முறையானது என்று அவர் தீர்மானிக்கலாகும், தகுமானதும் நியாயமானதுமான வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுக்குமாறு பணிக்கிற ஓர் ஆணையைப் பிறப்பிக்கலாம், அத்தகைய வாழ்க்கைப் பொருளுதவியானது, அத்தகைய உறவினர்களால் அவருடைய சொத்தினை அவர்கள் மரபுவழிப்பெறும் விகிதங்களிலும், அவர் தம்முடைய ஆணையில் குறித்துரைக்கலாகும் காலஅளவுகளிலும் கொடுக்கப்படத் தக்கது ஆகும்:

வரம்புரையாக.—அத்தகைய மணமுறிவான பெண்ணுக்கு பிள்ளைகள் இருக்கிறவிடத்து, அந்தக் குற்றவியல் நடுவர், அவளுக்கு வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுக்குமாறு அத்தகைய பிள்ளைகளுக்கு மட்டுமே ஆணையிடுதல் வேண்டும், மற்றும் அத்தகைய வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுப்பதற்கு அத்தகைய பிள்ளைகள் எவரும் இயலாதிருப்பார்களாயின், அவளுக்கு வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுக்குமாறு அத்தகைய மணமுறிவான பெண்ணின் பெற்றோர்களுக்கு அந்தக் குற்றவியல் நடுவர் ஆணையிடுதல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக : அந்தப் பெற்றோர்களில் எவரும் வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுப்பதற்குத் தமக்கு வருவாய் இல்லாதிருக்கின்ற காரணத்தினால்து அந்தக் குற்றவியல் நடுவரால் ஆணையிடப்பட்ட வாழ்க்கைப் பொருளுதவியில் தம்முடைய பங்கினைக் கொடுப்பதற்கு இயலாதவராக இருப்பாராயின், அந்தக் குற்றவியல் நடுவர், அத்தகைய இயலாமை பற்றித் தமக்கு அளிக்கப்பட்டிருக்கிற சான்றுறுதியின்மீது குற்றவியல் நடுவர், வாழ்க்கைப் பொருளுதவியில் தம்மால் ஆணையிடப்பட்ட உறவினர் பங்கானது, அதைக் கொடுப்பதற்கு வருவாய் உடையவர்களாகக் குற்றவியல் நடுவருக்குத் தோன்றலாகும் பிற உறவினர்களால், ஆணையிடுவதற்குப் பொருத்தமெனக் குற்றவியல் நடுவர் கருதலாகும் விகிதங்களில், கொடுக்கப்பட வேண்டுமென்று ஆணையிடலாம்.

(2) ஒரு மணமுறிவான பெண் தாமே தம்மைப் பேணிக்கொள்வதற்கு இயலாதவளாக இருந்து, உட்பிரிவு (1)இல் சொல்லப்பட்டவாறு உறவினர்கள் எவரும் இல்லாதிருக்குமிடத்து, அல்லது அத்தகைய உறவினர்களோ அல்லது அவர்களில் எவரொருவருமோ குற்றவியல் நடுவரால் ஆணையிடப்பட்ட வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுப்பதற்குப் போதிய வருவாய் இல்லாதிருக்குமிடத்து அல்லது உட்பிரிவு (1)இன் இரண்டாம் வரம்புரையின்படி எந்த உறுப்பினர்களின் பங்குகள், பிற உறவினர்களால் கொடுக்கப்பட வேண்டுமெனக் குற்றவியல் நடுவரால் ஆணையிடப்பட்டுள்ளனவோ அந்த உறவினர்களின் பங்குகளை கொடுப்பதற்கு அத்தகைய பிற உறவினர்கள் வருவாய் இல்லாதிருக்குமிடத்து குற்றவியல் நடுவர், உட்பிரிவு (1)இன்படி தம்மால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கைப் பொருளுதவியைக் கொடுக்குமாறு அல்லது, நேர்வுக்கேற்ப, கொடுப்பதற்கு இயலாதவர்களாயிருக்கும் உறவினர்களின் பங்குகளை, தம்முடைய ஆணையில் தாம் குறித்துரைக்கலாகும் காலஅளவுகளில் கொடுக்குமாறு வக்புச் சட்டம், 1954இன் பிரிவு 9இன்படி அல்லது, ஒரு மாநிலத்தில் அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் ஒன்றின்படி, அந்தப் பெண் குடியிருக்கும் பகுதியில் செயற்பணியாற்றுகின்ற மாநில வக்பு வாரியத்திற்கு ஆணை வாயிலாகப் பணிக்கலாம்.

5. பிரிவு 3இன்படி உட்பிரிவு (2)இன்படியாக விண்ணப்பத்தின் முதல் விசாரணைத் தேதியன்று, மணமுறிவான பெண்ணும் அவளது முன்னாள் கணவரும் தெரிவுரிமை யானது குற்றவியல் நெறிமுறைச் தொகுப்புச் சட்டம், 1973இன் பிரிவுகள் 125 முதல் சட்டம், 128 வரையுள்ளவற்றின் வகையங்களால் தாங்கள் ஆளுகை செய்யப்படுவதற்கு 21/974இன் முற்படுவதாக இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ வகுத்துரைக்கப் பிரிவுகள் படலாகும் படிவத்தில் எழுத்து வடிவில்லான ஆணையுறுதியாவணம் அல்லது பின்பு 125 முதல் 128 வரையுள்ளவற்றின் விளம்புகை எதனாலும் விளம்பி, அந்த விண்ணப்பத்தை விசாரிக்கிற நீதிமன்றத்தில் வகையங்களால் அத்தகைய ஆணையுறுதியாவணம் அல்லது விளம்புகையினை முன்னிடுவார் ஆளுகைகளாயின், குற்றவியல் நடுவர் அதன்படியே அத்தகைய விண்ணப்பத்தைத் தீர்வு செய்யப்படுதல், செய்தல் வேண்டும்.

விளக்கம்.—இந்தப் பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தவரையில், “விண்ணப்பத்தின் முதல் விசாரணைத் தேதி” என்பது அந்த விண்ணப்பத்தின் எதிர்வாதி முன்னிலையாவதற்காக அழைப்பாணையில் நிருணயிக்கப்பட்ட தேதி என்று பொருள்படும்.

விதிகள் 6. (1) மைய அரசாங்கமானது, அதிகாரமுறை அரசிதழில் அறிவிக்கை வகுப்பிற்கு வரையிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை அதிகாரம், வகுக்கலாம்.

(2) குறிப்பாகவும் மேலே கண்ட அதிகாரத்திற்குக் குந்தகமின்றியும் அத்தகைய விதிகள்,—

(அ) பிரிவு 5இன்படி முன்னிடப்பட்ட வேண்டிய எழுத்து வடிவிலான ஆணையுறுதியாவணம் அல்லது பிற விளம்புகையின் படிவம்,

(ஆ) அத்தகைய விண்ணப்பங்களின் தரப்பினர்களுக்கு அறிவிப்பு களைச் சார்வு செய்தல், அத்தகைய விண்ணப்பங்களின் விசாரணைத் தேதிகள் மற்றும் பிற பொருட்பாடுகள் உள்ளடங்கலாக, இந்தச் சட்டத்தின்படி விண்ணப்பங்களைத் தீர்வு செய்வதில் குற்றவியல் நடுவரால் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறை,

(இ) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதுவும்,

ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.

(3) இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்படும் விதி ஒவ்வொன்றும், அது வகுக்கப்பட்ட பின்பு, கூடியவிரைவில், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் அது ஒரு கூட்டத்தொடராகவோ, இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அடுத்தடுத்தக் கூட்டத் தொடர்களாகவோ மொத்தம் முப்பது நாட்களைக் கொண்ட ஒரு காலஅளவிற்கு அது அமர்வில் இருக்கையில், அதன் முன் வைக்கப்படுதல் வேண்டும். மேலும், மேற்சொன்ன கூட்டத்தொடரை அல்லது அடுத்தடுத்தக் கூட்டத்தொடர்களை உடனடியாகத் தொடர்ந்துவரும் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு, அந்த விதியில் மாற்றமைவு எதனையும் செய்வதற்கு இரண்டு அவைகளும் ஒத்துக்கொள்ளாமையின், அல்லது அந்த விதி வகுக்கப்படுதல் ஆகாது என்பதை இரண்டு அவைகளும் ஒத்துக்கொள்ளாமையின், அதன் பின்பு, அந்த விதி அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்திறம் உடையது ஆகும் அல்லது, நேர்வுக்கேற்ப, செல்திறம் இல்லாதது போகும்; எனினும், அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தறவு எதுவும், அந்த விதியின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்நன்மைக்குக் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

7. இதைச் சட்டத்தின் தொடக்கநிலையில் ஒரு குற்றவியல்நடுவரின் முன்னர் முடிவுறாநிலையிலுள்ள, குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டம், 1973இன் (3/1974) பிரிவு 125இன்படி அல்லது பிரிவு 127இன்படி ஒரு மணமுறிவான பெண்ணால் செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பமும், அந்தத் தொகுப்புச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், மற்றும் இந்தச் சட்டத்தின் பிரிவு 5இன் வகையங்களுக்கு உட்பட்டு இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு இணங்க, அத்தகைய குற்றவியல் நடுவரால் தீர்வு செய்யப்படுதல் வேண்டும்.